

Pfizer/BioNTech மற்றும் Moderna COVID-19 தடுப்பூசிகள்: ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?


ஜூன் 7, 2021

Pfizer/BioNTech, Moderna COVID-19 ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை - அவை இரண்டும் மிகவும் வினைத்திறனானவை, மிகவும் பாதுகாப்பானவை, அத்துடன் நன்கு ஆய்வு செய்யப்பட்டவை.



வெவ்வேறு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட Moderna, Pfizer/BioNTech ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை.

இரண்டு வேறுபட்ட வர்த்தகப் பெயர்களில் அடைக்கப்பட்ட போத்தல் தண்ணீருடன் அவற்றை ஒப்பிடலாம் - ஒரே தயாரிப்பு, ஆனால் வேறுபட்ட நிறுவனங்களால் பொதிசெய்யப்பட்டுள்ளன.



இந்தத் தடுப்பூசிகள் ஒரே மாதிரித் தொழிற்படுகின்றன - அவை இரண்டும் mRNA தடுப்பூசிகள் ஆகும்.

உங்களின் உடலின் நோயெதிர்ப்புத் தொகுதி COVID வைரஸை அடையாளம் காண்பதற்கான அறிவுறுத்தல்களை ("mRNA") அவை இரண்டும் வழங்குகின்றன, இதனால் எதிர்காலத்தில் உங்களின் உடலுக்குள் அசல் வைரஸ் நுழைந்தால், அந்தத் தொற்றினை எதிர்த்துப் போராட உங்களால் முடியும். இந்தத் தடுப்பூசிகள் வைரசைக் கொண்டிருக்கவில்லை.



COVID நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதில் இரண்டு தடுப்பூசிகளும் மிகவும் வினைத்திறனானவையாக இருக்கின்றன.

இரண்டு தடவைகள் வழங்கப்பட்ட பின்னர், அவை இரண்டும் COVID நோயைத் தடுப்பதில் சுமார் 95% வினைத்திறனுள்ளவையாக இருக்கின்றன என்பது அதிகமானோரை உள்ளடக்கிய விஞ்ஞான ஆய்வுகளின்போது கண்டறியப்பட்டிருக்கின்றது.

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட ஒருவர் அரிதான ஒரு சந்தர்ப்பத்தின்போது நோய்த்தொற்றுக்குள்ளானாலும்கூட, COVID தொடர்பான மருத்துவமனை அனுமதி அல்லது மரணத்தைத் தடுப்பதில் அவை இரண்டும் மிகவும் வினைத்திறனுள்ளவையாக இருக்குமென்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.



இரண்டு தடுப்பூசிகளினதும் பக்க விளைவுகள் ஒரேமாதிரியானவையாக இருக்கின்றன, அவை பாரதூரமற்றவை மற்றும் தற்காலிகமானவை.

ஊசிபோடப்படும் இடமான தோள்/புயத்தில் வலி, உடல் மற்றும் தசை வலி, குளிர்நடுக்கம், சோர்வான உணர்வு மற்றும் காய்ச்சல் இருப்பது போன்ற ஓர் உணர்வு போன்றவற்றை மிகவும் பொதுவான பக்கவிளைவுகள் உள்ளடக்குகின்றன. இந்தப் பக்க விளைவுகள் பொதுவாக ஒன்று முதல் மூன்று நாட்களில் மேம்பட்டுவிடும்.

கர்ப்பத்தையோ அல்லது குழந்தைகளைப் பெறுவதற்கான உங்களின் திறனையோ தடுப்பூசி எதிர்மறையாகப் பாதிக்கமாட்டாது. இந்தத் தடுப்பூசிகள் இரத்த உறைவையும் ஏற்படுத்த மாட்டாது.

இரண்டு தடுப்புமருந்துகளும் புயத்தின் மேல் பகுதிக்குள் மிக விரைவாகவும், மிகக் குறைந்த அசெகரியத்துடனும் உட்செலுத்தப்படுகின்றன. இரண்டு தடுப்பூசிகளினாலும் வரும் வலி ஒரேமாதிரியானதாகவே இருக்கிறது.



தடுப்பூசிச் சிகிச்சையகங்கள் மற்றும் தடுப்பூசி வழங்கும் இடங்களுக்கு இரண்டில் ஏதாவது ஒரு தடுப்பூசி கிடைக்கும், அது எது என்பது எந்தத் தடுப்பூசி கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது என்பதில் தங்கியிருக்கும்.

கனடாவுக்கு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகள் ஒவ்வொன்றினதும் அளவு வாரத்துக்கு வாரம் வேறுபடலாம்.

Pfizer/BioNTech, Moderna ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் சமமான வினைத்திறனைக் கொண்டிருக்கின்றன. COVID-19 இலிருந்து நோய்வாய்ப்படாமல் உங்களையும் உங்களின் அன்புக்குரியவர்களையும் அவை இரண்டும் பாதுகாக்கும் என்பதை அறிந்து, உங்களுக்கு எது வழங்கப்படுகின்றதோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இந்த அறிக்கை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்! இந்த ஆவணத்தை ஒலிப்பதிவாக அல்லது வீடியோவாகப்



பதிவுசெய்து பயன்படுத்தும்படி அல்லது மேலதிகமான மொழிகளில் மொழிபெயர்த்து ஏனையோருடன் பரவலாகப் பகிரும்படி உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து மூலத்தைக் குறிப்பிட மறக்காதீர்கள்: Women's College Hospital, OCASI, TAIBU Community Health Centre மற்றும் Refugee 613.

ஜூன் 7, 2021 நிலவரப்படி துல்லியமானது.

இந்தச் செய்தியறிக்கையிலுள்ள தகவல்கள் கனேடிய மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன: Meb Rashid MD, துணைப் பேராசிரியர், ரொறன்ரோப் பல்கலைக்கழகம்; Vanessa Redditt, MD, விரிவுரையாளர், ரொறன்ரோப் பல்கலைக்கழகம்; மற்றும் Isaac I. Bogoch, MD, இணைப் பேராசிரியர், ரொறன்ரோப் பல்கலைக்கழகம்

{ REFUGEE } 613

BEING GOOD HEALTH
TAIBU
COMMUNITY
HEALTH CENTRE

OCASI
Ontario Council of Agencies Serving Immigrants

WCHH
WOMEN'S COLLEGE HOSPITAL
Healthcare | REVOLUTIONIZED

Funded by:



Immigration, Refugees
and Citizenship Canada

Financé par :

Immigration, Réfugiés
et Citoyenneté Canada

With contributions from:

pchs
Serving Diverse Communities